என்ற நம்பிக்கையோடு, அவையின் இதர நடவடிக்கைகளை ஒற்றிவைத்து இதைப்பற்றி மேலும் பேச வேண்டிய அவசியமில்லை என்று தலைவர் அவர்களுக்கு எடுத்துக்கூறி, அமர்கிறேன். வணக்கம்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : முதல் அமைச்சர் அவர்கள் கூறியது போல், இந்த விவாதம் ஒரு நல்ல சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கும், தொழில் அமைதியை ஏற்படுத்துவதற்கும், இதை வெற்றிகரமாக முடிப்பதற்கும் உதவும் என்ற வகையில் இதை மேலும் அனுமதிக்க தேவையில்லை என்று கூறி, இதற்கான அனுமதி மறுக்கப்படுகிறது.

3. அறிவிப்புகள்

(அ) மதுரைப் பல்கலைக் கழக ஆட்சிக் குழுவிற்குத் தேர்தல்

மாண்புமிகு பேரவைத் தலைவர் : பேரவைக்கு ஓர் அறிவிப்பு. மதுரைப் பல்கலைக் கழக ஆட்சிக் குழுவிற்கு (மதுரை யுனிவர்ஸிடி செனெட்) கீழ்க்கண்ட நால்வரின் பெயர்கள் முறையாக நியமனம் செய்யப்பட்டுள்ளன :

1. திரு. கா. காளிமுத்து
2. திரு. பொ. பத்மநாபன்
3. திரு. மு. சுருளிவேல்
4. திரு. கே. கந்தசாமி

முறைப்படி நியமனம் செய்யப்பட்டுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை நிரப்பப்பட வேண்டிய வெற்றிடங்களின் எண்ணிக்கைக்கு ஒத்திருப்பதால், அதாவது நான்கு என்பதால், நால்வரும் மதுரைப் பல்கலைக் கழக ஆட்சிக் குழுவிற்கு முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என நான் அறிவிக்கிறேன்.

4. அறிக்கைகள் அளித்தல்

(அ) தமிழ்நாடு, 1972-ஆம் ஆண்டு, கடன் நிவாரணச் சட்ட முன்வடிவு (சட்டப் பேரவை சட்ட முன்வடிவு எண் 21/72) மீதான கூட்டாய்வுக் குழுவின் அறிக்கையை அளித்தல்.

மாண்புமிகு திரு ஓ. பி. இராமன் : தலைவரவர்களே, தமிழ் நாடு 1972-ஆம் ஆண்டு, கடன் நிவாரணச் சட்ட முன்வடிவு (சட்டப் பேரவை சட்ட முன்வடிவு எண் 21/72) மீதான கூட்டாய்வுக் குழுவின் அறிக்கையை பேரவை முன் அளிக்கிறேன்.